

காலை வழிபாட்டுக் கூட்ட செயல்பாடுகள்  
தமிழ் வருடம் விகாரி ஆண்டு, பங்குனி மாதம் 1<sup>ஆம்</sup> நாள்  
2020ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி, சனிக்கிழமை

குறள்: 404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்  
கொள்ளார் அறிவுடை யார்.

குறள் விளக்கம்:

நூல்களைக் கல்லாதவனது அறிவு மிக நன்றாகவிருப்பினும், அவனைக் கல்வியில்  
சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

**பொன்மொழி**

நாளை, நாளை என தள்ளிப்போடும் ஒவ்வொரு காரியமும் தோல்வியால்  
முடிவடையும்.

**பழமொழி**

***Bend the twig, bend the tree***

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

**பொதுஅறிவு வினா விடை**

- ✚ தமிழகத்தில் ரேபிஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கும் இடம் - குன்னூர்
- ✚ சென்னை மாநகர காவல் துறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1856

**இரண்டொழுக்க உறுதிமொழி**

1. ஒழுக்கமே என்னுடைய முதல் கற்றல் பணி என்பதை நான் அறிவேன். எனவே  
எந்நாளும் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பேன்.
2. யாருக்கும், எப்போதும் துன்பம் விளைவிக்க மாட்டேன். எல்லோரிடத்திலும்  
அன்பும் மரியாதையும் காட்டுவேன்.

Abbreviations

**D.D. - Demand Draft - கேட்பு வரைவோலை**

**DA - Dearness Allowance - அகவிலைப்படி**

[sowndeeswarischool.com](http://sowndeeswarischool.com)

## இன்றைய செய்திகள்

- கொரோனா தாக்குதல் காரணமாக கேரளா, டெல்லி, மணிப்பூரை தொடர்ந்து மேலும் 4 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் திருமண விழாவுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- சார்ச் நாடுகள் இணைந்து கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை கூறினார். இதற்கு இலங்கை உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
- “மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) பணியின்போது எந்த ஆவணமும் கேட்கப்படாது” என்று மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்தார்.
- இந்தியர்களின் “ வணக்கம்” சொல்லும் முறை உலக கலாச்சாரமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் இரு கைகள் கூப்பி வணங்கி தன்னுடைய வாழ்த்தை தெரிவிக்கின்றனர்.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, ‘போக்சோ’ சட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
- திருவனந்தபுரத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர், 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார்.
- ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந்தேதி முதல் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.